

திருப்பாடல் : 46: 1-11

அன்றாட வாழ்க்கையில் நாம் முகம் கொடுக்கும் பலவிதமான துன்பங்கள் பற்றிய பத்திரிகைகளின் தலைப்புக்கள் சில,

அதிக வரட்சியினால்  
கடும் பாதிப்பு

இந்த வருடத்தில் வாகன  
விபத்து அதிகரிப்பு

வெடி குண்டினால் உயிர்களும்  
சொத்துக்களும் அழிவு

புற்று நோயாளிகளின்  
எண்ணிக்கை அதிகரிப்பு

மண்சரிவினால் வீடுகள்  
ஐம்பது அழிவு

உயிர் கொல்லி டெங்கு  
மீண்டும் தலைதூக்குதல்

இவ்வாறான துன்பங்களினால் அதிகமான பாதிப்பு ஏற்படுவது உறுதியாகும். இவை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் இருவகையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். அவற்றினால் மனிதன் அனுபவிக்கும் துன்பங்கள் அநேகமாகும். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிப்புக்குள்ளாகும் துன்பங்களை நாம் பின்வரும் அடையாளங்களைக் கொண்டு அறிந்துகொள்ளலாம்.

- ◆ அதிர்ச்சிக்கும் பயத்திற்கும் உட்படுதல்.
- ◆ ஆன்மீக வாழ்வு உடைந்து போதல்.
- ◆ வருங்காலத்தின் எதிர்பார்ப்பு இல்லாது போதல்.
- ◆ பிறரின் உதவியை நாடவேண்டிய நிலை ஏற்படுதல்.
- ◆ வாழ்க்கையைக் குறித்தான குழப்பம் ஏற்படுதல்.

முன்னைய காலத்தில் இஸ்ரவேல் மக்கள் தம் துன்ப துயர வேளையில் கடவுளின் இரக்கத்தையும் உதவியையும் நாடினர். அவர்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்த சந்தர்ப்பத்திலும் பபிலோனியாவிற்கு நாடு கடத்தப்பட்ட சந்தர்ப்பத்திலும் ஒரே இனமாக ஒன்றிணைந்து கடவுளின் இரக்கத்தை வேண்டினர். அவ்வாறான சந்தர்ப்பத்திலும் இறைதந்தை அவர்களுக்கு உதவி செய்தார். அவர்களைப் பெலப் படுத்தினார். அதுமட்டுமல்லாது அவர் மூலமாக இஸ்ரவேல் மக்கள் வெற்றியை நோக்கி கொண்டு செல்லப்பட்டனர். அவ்வனுபவத்தினூடாக அவர்கள் காட்டிய “நம்பிக்கையின் வெளிப்பாடு” இவ்வாறாகும்.




வாசிப்போம்  
திருப்பாடல்  
46:1-6

துன்ப	எமது அடைக்கலமும் பெலனுமாகின்றார்.
வேளையில்	
எம்	எமது வாழ்வைப் பாதுகாக்கின்றார்.
மத்தியில்	
வாசம்	இருளின் மத்தியில் எமது பயத்தை நீக்குகின்றார்.
செய்யும்	
கடவுள்	வெற்றியை நோக்கி எம்மை வழி நடத்துகின்றார்.

எமது துன்பங்களின் மத்தியில் கடவுள் இரக்கம் செய்யும் முறைகளை ஆராய்ந்து பார்ப்போம்.


## 1. எமது அடைக்கலமும் பெலனுமான கடவுள்

பலவிதமான துன்பங்கள் சவால்களின் மத்தியில் கடவுள் மனிதனுக்கு இரக்கம் செய்த முறைகள் பழைய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் கடவுள் எம் உடலையும் மனதையும் திடப்படுத்துகின்றார். கடவுள் எமக்கு இரக்கமும் பெலனும் பெற்றுத்தரும் சந்தர்ப்பங்கள் பலவற்றை அறிந்து கொள்வோம்.




## 2. எமது வாழ்வைப் பாதுகாக்கும் கடவுள்

கடவுளின் இரக்கம் எமது வாழ்வை ஆபத்துக்களில் இருந்து பாதுகாக்கின்றது. இஸ்ரவேல் மக்களின் வாழ்வைக் கடவுள் பாதுகாத்த முறைகளில் இருந்து கிடைத்த அனுபவங்களை இப்பாடத்தின் ஊடாக எம்மால் விளங்கிக் கொள்ளமுடியும். வாழ்வின் பலவிதமான ஆபத்தான சந்தர்ப்பத்தில் அவர் எமக்கு உதவி செய்கிறார்.




### 3. இருளின் மத்தியில் எமது பயத்தைப் போக்கும் கடவுள்

எமது வாழ்க்கையில் இருளின் மத்தியில் பயணிக்கும் பயங்கரமான சந்தர்ப்பங்களில் இறைதந்தை எமக்கு உதவி செய்கின்றார். அவ்வாறான சந்தர்ப்பங்களில் நாம் நினையாத முறையில் நடுநிலை வகித்து அவர் எமது பயத்தைப் போக்குகின்றார்.



### 4. வெற்றியை நோக்கி எம்மை நடத்தும் கடவுள்

ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கைப் பயணத்தில் சரியான தீர்மானத்தை எடுப்பதற்கு கடவுள் வழிகாட்டுகின்றார். இதன்மூலம் எம்மால் வெற்றியைக் கிட்டிச் செல்வதற்கான ஆற்றல் கிடைக்கின்றது.



கடவுள் எல்லாவற்றிற்கும் மேலாக இருந்து எமது வாழ்விற்கு அடைக்கலமும் பெலனும் பெற்றுத் தருகின்றார். இதன்மூலம் எமது வாழ்க்கையில் ஏற்படும் பலவிதமான துன்பங்களையும் சவால்களையும் வெற்றி கொண்டு பூரண வாழ்வை நோக்கி கிட்டிச் செல்வதற்கு எமக்கு ஆற்றல் கிடைக்கின்றது.

பலவித துன்பங்களுக்கு முகம் கொடுத்தல்

கடவுளின் அடைக்கலத்தையும் பெலனையும் பெறுதல்

மனிதன் முழுமையை நோக்கிக் கிட்டிச் சேருதல்

அமைதி கொண்டு நானே கடவுள் என உணர்ந்து கொள்ளுங்கள்.  
வேற்று இனத்தாரிடையே நான் உயர்ந்திருப்பேன் பூவுலகில்  
நானே மாட்சியுடன் விளங்குவேன்.

திருப்பாடல் : 46 : 10

நாம் இடைவிடாமல் கடவுளின் முன்னால் அமைதி கொண்டு அவரின் குரலைக் கேட்டு தரித்திருப்பதற்கு முயற்சி செய்வது அவசியமாகும். நாம் அவ்வாறு கடவுளின் அருகில் தரித்து இருக்கும்போது கடவுளின் அடைக்கலத்தையும் பெலனையும் அனுபவிக்கும் ஆற்றல் எமக்குக் கிடைக்கின்றது.

கிறிஸ்தவ பிள்ளைகளாகிய எமது வாழ்வின் எல்லா சந்தர்ப்பங்களிலும் கடவுளின் அடைக்கலமும் பெலனும் எம்மிடையே நிலவும் என்பதை நாம் உணர்ந்து கொள்வது அவசியமாகும். அவ்வாறே அவரின் அடைக்கலமும் பெலனையும் பெற்ற நாம் பிறரோடு ஒன்றிணைந்து வாழ்வதற்கும் அவர்களின் வாழ்வைக் கட்டியெழுப்புவதற்கும் செயற்படுவது அவசியமாகும். அவ்வாறாகச் செயற்படக்கூடிய சந்தர்ப்பங்கள் பலவற்றை நாம் அறிந்து கொள்வோம்.

- ◆ ஒவ்வொருவரினதும் தேவைகளை அறிந்து கொண்டு அதற்கு ஏற்ற வண்ணமாக அவர்களுக்கு உதவி செய்வோம்.
- ◆ மனதளவில் பாதிக்கப்பட்டவர்களை அந்நிலையில் இருந்து மீட்டு எடுப்பதற்கு செயற்படுவோம்.
- ◆ பிறரின் வாழ்வைப் பாதுகாப்பதற்கு செயற்படுவோம்.
- ◆ ஒவ்வொருவரின் பயத்தைப் போக்கவும் செயற்படுவோம்.
- ◆ வாழ்வை வெற்றி கொள்வதற்கு அவர்களைத் தைரியப்படுத்துவோம்.
- ◆ உற்சாகமாக எழுந்து நிற்பதற்கு அவர்களுக்குக் கைகொடுப்போம்.

## செயற்பாடு

1. துன்பங்களில் பாதிக்கப்பட்டோர் காண்பிக்கும் பிரதிநிதத்தையை சுருக்கமாக அறிமுகம் செய்க.
2. இறைவனில் நம்பிக்கை கொண்ட உங்களின் வாழ்வில் துன்பங்களை வெற்றி கொண்ட சந்தர்ப்பங்களை விளக்குக.
3. இறைவனில் அடைக்கலமும் பெலனும் பெற்ற நீர் வகுப்பறையில் உமது நண்பனின் வாழ்வை பெலப்படுத்துவதற்கு செயற்பட்ட சந்தர்ப்பங்கள் மூன்றைக் கூறுக.